



BANNARI AMMAN SPINNING MILLS LIMITED

Regd. Office: 252, Mettupalayam Road, Coimbatore - 641 043, Tamilnadu INDIA

Telephone : 0422 - 2435555 E-mail : shares@bannarimills.com

Website : www.bannarimills.com CIN : L17111TZ1989PLC002476 GSTRN : 33AAACB8513A1ZE

BASML/SEC/907/SE/2025-26

19.11.2025

The Manager
Listing Department
National Stock Exchange of India Limited
"Exchange Plaza", C-1, Block G
Bandra-Kurla Complex
Bandra (East), Mumbai 400 051
Dear Sir,

The Manager
Listing Department
BSE Limited
Floor25, Phiroze Jeejeebhoy Towers
Dalal Street
Mumbai 400 001

Sub: Advertisement in Newspaper - Notice of Postal Ballot – Reg.

Ref: Scrip Code: NSE - BASML ; BSE - 532674

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we are enclosing herewith the following:

Copy of Notice of Postal Ballot given to shareholders by advertisement in Newspapers.

1. Business Standard dt: 19.11.2025 in English
2. Makkal Kural dt: 19.11.2025 in Tamil

Kindly take on record the above information.


Thanking You,

Yours Faithfully,

For BANNARI AMMAN SPINNING MILLS LIMITED

**N KRISHNARAJ
COMPANY SECRETARY**

Encl: as above



CAN FIN HOMES LTD
Tambaram Branch
Door No.52, Gandhi Road "Rajkamal Complex", 1st Floor
Near Dominos Pizzeria, Westambaram, Chennai - 600 045
Ph : 044 - 22260600 / 640. Mob: 76250 79137
E-mail: t.tambaram@canfinhomes.com

SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTY
APPENDIX- IV-A [See proviso to rule 9 (1)]
E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with proviso to Rule 9 (1) of the Security Interest (Enforcement) Rules, 2002
NOTICE is hereby given to the public in general and in particular to the Borrower(s) and Guarantor(s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, the Physical possession of which has been taken by the Authorised Officer of Can Fin Homes Ltd. Tambaram Branch, will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" on 09.12.2025 for recovery of **Rs.48,07,242/- (Rupees Forty Eight Lakhs Seven Thousand Two Hundred Forty Two Only)** due to Can Fin Homes Ltd. From 1) Mrs.U.Kilitha W/o Mr.M.Udayakumar (Borrower), 2) Mr.M.Udayakumar S/o Mr.Manimudi (Guarantor), as on 18.11.2025 together with further interest and other charges thereon.
The Reserve Price will be Rs.25,80,000/- (Rupees Twenty Five Lakhs Eighty Thousand Only) and the Earnest Money Deposit will be Rs.2,58,000/- (Rupees Two Lakhs Fifty Eight Thousand Only).
DESCRIPTION OF THE PROPERTY
A Residential Flat bearing Plot No.C-17, Comprised in S.No.670/1, measuring with an extent of **396 sq.ft** of UDS out of **3591 sq.ft** together with Flat bearing No.7A in First Floor having its Super Build up area of **981 sq.ft.**, situated at 4th Cross Street, Lower Canal Road, Prithivipakkam, Ambattur Village and Taluk, Thiruvallur District and bounded on the : North By : Remaining Portion of Mrs.Rosy Kurian land in S.No.670/1 in Ambattur Village, South By: S.No.670/2 & 669, East By: S.No.670/2, West By: 30Feet Road, Admeasuring: East to West on the Northern Side: 57 feet, East to West on the Southern Side: 55 feet 6 inches, North to South on the Eastern Side: 74 feet, North to South on the Western Side: 61 feet. Situated within the Sub Registration District of Ambattur and in the Registration District of North Chennai.
Encumbrances : Nil
The detailed terms and condition of sale are provided in the official website of Can Fin Homes Ltd., (www.canfinhomes.com). Please refer to the following link <https://www.canfinhomes.com/SearchAuction.aspx>

Date : 18.11.2025
Place : Tambaram

Sd/-
Authorised Officer
Can Fin Homes Ltd.



Kolhapur Municipal Corporation
Electrical Department
Tender Notice :- 91/2025

Online tenders of invited through E-Tendering Work no. 1 Annual tender of electrical goods & Electrical work for kolhapur corporation Electrical Department for the year 2025-26 the List of goods & works attached with this. The tenders can be downloaded from the E-tendering website <https://mahatenders.gov.in>. Date of tender submission from Dt. 20/11/2025 11.00 AM to 29/11/2025 at 4.00 PM. Tender Opening Date 02/12/2025 at 4.00 PM

Sd/-
City Engineer
Kolhapur Municipal Corporation




बैंक ऑफ इंडिया
सेंट्रल बैंक ऑफ इंडिया
Central Bank of India

Business Support Department
Regional Office : No.48/49, Montieth Road,
Egmore, Chennai - 600008.
Ph : 2888 3214, 3122

NOTICE INVITING TENDER
Central Bank of India, a body corporate constituted in India under the Banking Companies (Requisition and Transfer of Undertaking) Act 1970 having its Head Office at Chandra Mukhi, Nariman Point, Mumbai - 400021 hereinafter called "**Bank**" invites Tenders from reputed and experienced vendors for supplying item-rate bids for supplying printed stationery to **Central Bank of India**, Regional Office, Chennai.
A complete set of tender documents may be obtained from below link: <http://www.centralbankofindia.co.in/en/active-tender>
Bids are to be submitted only as hard copy at: **Central Bank of India Regional Office, Chennai**
Last date of submission of bids is 28/11/2025; 03:30 PM.

Place : Chennai
Date : 19.11.2025

CHIEF MANAGER - BSD,
REGIONAL OFFICE,
CENTRAL BANK OF INDIA, CHENNAI



UNITY
UNITY SMALL FINANCE BANK LIMITED

Corporate Office: Centrum House, Vidyanagari Marg, Kalina, Santacruz (E) Mumbai 400 098

POSSESSION NOTICE
[Rule 8 (1)] APPENDIX-IV (For immovable properties)
Whereas, The undersigned being the Authorized Officer of **Unity Small Finance Bank Ltd**, under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (54 of 2002) and in exercise of powers conferred under section 13(12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a demand notice dated **04.09.2025** and Newspaper Publication published on **10.09.2025** calling upon the Borrower/ Guarantor/ Mortgageor **1. M/s. Rado Clothing through its proprietor Mr. R. Appanraj ("Borrower")** having address at Door No. 7/2, Kottain Thottam, 2nd Street, Kumaranathapuram, Tiruppur 641602, Tamil Nadu, also at 9/26, Ground Floor, Annapurna Layout, Gandhinagar Post, Tiruppur 641601, Tamil Nadu. **2. Mr. R. Appanraj ("Guarantor/ Mortgageor")** having address at S/O Ramasamy, No. 7/2, Kottain Thottam, 2nd Street, Kumaranathapuram, Tiruppur 641602 and also at Door 9/26, Ground Floor, Annapurna Layout, Gandhinagar Post, Tiruppur 641601, Tamil Nadu and to repay the amount mentioned in the notice being **Rs. 4,79,31,027.16 (Rupees Four Crore Seventy-Nine Lakh Thirty-One Thousand Twenty-Seven and Paise Sixteen Only)** as of 31.08.2025 towards **Purchase Bill Discounting Facility** plus accrued interest/unrealized interest at the contractual rate(s) together with incidental expenses, costs, charges, etc. till the date of payment within 60 days from the date of receipt of the said notice.
The Borrower/ Guarantor/ Mortgageor having failed to repay the amount, notice is hereby given to the Borrower/ Guarantor/ Mortgageor and the public in general that the undersigned being the Authorized Officer of **Unity Small Finance Bank Limited** has taken **Possession** of the property as described herein below in exercise of powers conferred on him under sub-section (4) of Section 13 of the Act, read with rule 8 of the Security Interest (Enforcement) rules, 2002 on this **14th November 2025**.
The Borrower/ Guarantor/ Mortgageor in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the properties will be subject to the charge of the **Unity Small Finance Bank Limited** for an amount of **Rs. 4,79,31,027.16 (Rupees Four Crore Seventy-Nine Lakh Thirty-One Thousand Twenty-Seven and Paise Sixteen Only)** as of **31.08.2025 towards Purchase Bill Discounting Facility** plus accrued interest/ unrealized interest at the contractual rate(s) together with incidental expenses, costs, charges, etc. till the date of final payment is made to the Unity Small Finance Bank Limited.
The borrower's attention is invited to provisions of sub-Section 8 of Section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets
DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTIES

Sr. No.	Mortgage Properties	Owned & mortgaged by
1	All the piece and parcel of the Land and building bearing in at Rajaji Nagar, 4th Street, Thottipalayam, Land Measuring an extent of 6450 Sq.Ft., together with building comprised in Old Survey No.14, T.S.No.7, New T.S.No. 6/2B, Block No.4, Ward No.5, as per Extract New T.S.No.15, Block No.68, Ward No.G. Situated at Thottipalayam Village, Tiruppur North Taluk, Tiruppur District Bounded On The , North by: Shanthy Thiruman Madampam, South by: Property belongs to Mr.K.B. Sivakumar, East by: South North Road, West by: Property belongs to Mrs. Janaki Ammal. Admeasuring: On The Northern Side: 100Feet, On The Southern Side: 100 Feet, On The Eastern Side: 66Feet, On The Western Side: 63Feet, Situated Within the sub Registration District of Tiruppur, Joint-1 and Registration District of Tiruppur.	Mr. R. APPANRAJ

Date : 14th November, 2025
Place : Tiruppur, Tamil Nadu

Authorised Officer
Unity Small Finance Bank Limited




MUTHOOT HOUSING FINANCE COMPANY LIMITED
Registered Office: TC NO.14/2047-7, Muthoot Centre, Punnen Road, Thiruvananthapuram - 695 034, CIN NO - U65922KL2010PLC025624, Corporate Office: 12/A 01, 13th floor, Parinee Crescendo, Plot No. C38 & C39, Bandra Kurla Complex-G block (East), Mumbai-400051
TEL. NO: 022-62728517, Email Id: authorised.officer@muthoot.com

APPENDIX -IV [Rule 8(1)] Possession Notice (For Immovable Property)
Whereas The undersigned being the Authorized Officer of the Muthoot Housing Finance Company Ltd., under the Securitisation And Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (ACT NO.54 OF 2002) and in exercise of powers conferred under section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a demand notice to below mentioned Borrower/s / Guarantor/s. After completion of 60 days from date of receipt of the said notice, The Borrower/s / Guarantor/s having failed to repay the amount, notice is hereby given to the Borrower/s / Guarantor/s and the public in general that the undersigned has taken **Symbolic Possession** of the property described herein below in exercise of powers conferred on them under section 13(4) of the said Act read with Rule 8 of the said Rules on this.

Sr. No.	LAN / Name of Borrower / Co-Borrower / Guarantor	Date of Demand notice	Total O/s Amount (Rs.) Future Interest Applicable	Date of Possession
1	LAN No. 11111094690 , 1. Kotteswaran Chanan 2. Bhuvaneswaran, 3. Jayasudha Kotteswaran Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN S.NOS.132/3, 132/4, 132/7, 132/9, WARD B, BLOCK NO.30. T.S.NO.41, SITUATED AT, PLOT NO.17, 3RD STREET, AMBEDKAR NAGAR, ARAKANAM TOWN, VELLORE DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF ARAKANAM JOINT II AND THE REGISTRATION DISTRICT OF ARAKANAM, BOUNDED BY:- EAST BY: PLOT NO.19. WEST BY : STREET. NORTH BY : PLOT NO.16. SOUTH BY : PLOT NO.18 BELONGS TO MUNUSAMI. EAST TO WEST ON THE NORTHERN SIDE : 40 FT. EAST TO WEST ON THE SOUTHERN SIDE : 40 FT. NORTH TO SOUTH ON THE EASTERN SIDE : 20 FT. NORTH TO SOUTH ON THE WESTERN SIDE : 20 FT. MEASURING WITH AN EXTENT OF 800 SQ.FT.,	18-August-2025	Rs.6,77,488.62/- as on 12-August-2025	13-Nov-2025
2	LAN No. MHFLPROV000005013648 1. Sekar C, 2. Parimala S Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN OLD S.NO.204/1, NEW S.NO.204/1A1 AND OLD S.NO.204/3, NEW S.NO.204/3A1A1, AS PER PATTA SUB-DIVISION NEW S.NO.204/13, SITUATED AT, PLOT NO.33, PASUMATHUR VILLAGE, GUDIYATTAM TALUK, VELLORE DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF PALLIKONDA AND THE REGISTRATION DISTRICT OF VELLORE, BOUNDED BY:- EAST BY: PLOT NOS.41 AND 42. WEST BY: 20 FEET WIDE STREET. NORTH BY: PLOT NO.32. SOUTH BY: PLOT NO.34. EAST TO WEST ON THE NORTHERN SIDE : 42 FT. EAST TO WEST ON THE SOUTHERN SIDE : 42 FT. NORTH TO SOUTH ON THE EASTERN SIDE : 20 FT. NORTH TO SOUTH ON THE WESTERN SIDE : 20 FT. MEASURING AN EXTENT OF 840 SQ.FT., OR 78.04 SQ.MT.	23-August-2025	Rs.5,95,696.37/- as on 23-August-2025	13-Nov-2025
3	LAN No. 11114093324 & MHFLPROV000005011809 1. Venkatesan V, 2. Jayabharathi S Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN GRAMANATHAM S.NO.35/PART, NEW S.NO.35/13, SITUATED AT, MODIKUPPAM VILLAGE, GUDIYATTAM TALUK, VELLORE DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF GUDIYATTAM AND THE REGISTRATION DISTRICT OF VELLORE DISTRICT, BOUNDED BY:- EAST BY : PROPERTY BELONGS TO CHINNATHAMBI. WEST BY : ROAD. NORTH BY : PROPERTY BELONGS TO MANOKARAN. SOUTH BY : PROPERTY BELONGS TO KAMALAKANNAN. EAST TO WEST ON THE NORTHERN SIDE : 39 FEET. EAST TO WEST ON THE SOUTHERN SIDE : 38 FEET. NORTH TO SOUTH ON THE EASTERN SIDE : 26 FEET. NORTH TO SOUTH ON THE WESTERN SIDE : 24 FEET. MEASUREMENT FOR 1ST ITEM:- 962¼ SQ.FT. OR 89.41 SQ.MT.,	13-August-2025	Rs.92,512.15/- & Rs.10,85,437.79/- as on 13-August-2025	13-Nov-2025
4	LAN No. MHFLCONKMB000005015281 & MHFLPROKMB000005018184 1. Jayaprakash Jeganathan, 2. Lakshmi Jayaprakash Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN S.NO.281/10, MEASURING AN EXTENT OF 9684 SQ.FT., (0.09 ARES), PATTA NO.447, SITUATED AT, VETTAITHIDAL VILLAGE, KARNAVOOR REVENUE VILLAGE, MANNARKUDI TALUK, THIRUVARUR DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF MANNARKUDI AND THE REGISTRATION DISTRICT OF NAGAPATTINAM DISTRICT, MEASURING WITH AN EXTENT OF 9484 SQ.FT., BOUNDED BY:- EAST BY : KANNAN PUNJAI. WEST BY : SUBRAMANIAN PUNJAI. NORTH BY: CHINRAJ PUNJAI. SOUTH BY : ROAD.	30-August-2025	Rs.8,00,245.24/- & Rs.71,561.91/- as on 30-August-2025	13-Nov-2025
5	LAN No. MHFLCONANR000005009184 1. Rajamani N, 2. Nallamuthu M Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN RE.S.NO.263/PART, NATHAM RE SURVEY NO.67/225, IN THIS S.01.48(1593 SQ.FT) PATTA NO.533, SITUATED AT, KADAIYUR VILLAGE, KANGEYAM TALUK, THIRUPPUR DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF KANGEYAM AND THE REGISTRATION DISTRICT OF THIRUPPUR DISTRICT, BOUNDED BY:- EAST BY : HOUSE OF SARASWATHI. WEST BY : HOUSE OF SEMALAI GOUNDER. NORTH BY : HOUSE OF PALANIAPPA MUDALIYAR. SOUTH BY : EAST-WEST PATHWAY. MEASURING WITH AN EXTENT OF 1593 SQ.FT.,	13-August-2025	Rs.14,20,826.84/- as on 13-August-2025	13-Nov-2025
6	LAN No. 11147091719 1. Rengaswamy A, 2. Vijayalekshmi Rengaswamy Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN S.NO.189/20, OLD S.NO.2720, PATTA NO.12475, ADMEASURING AN EXTENT OF 4.687 CENTS EQUIVALENT TO 189.68 SQ.MT, SITUATED AT, VELLIMALAI VILLAGE, KULKULAM TALUK, KANYAKUMARI DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF MANAVALAKURICHANDI AND THE REGISTRATION DISTRICT OF KANYAKUMARI DISTRICT, BOUNDED BY:- EAST : PATHWAY & PROPERTY BELONGING TO SENTHILVEL. WEST : PROPERTY BELONGING TO RUKAMANI THANKAM. NORTH : PROPERTY BELONGING TO DHARMALINGAM S/O SWAMIKAN. SOUTH : ODAI & PROPERTY BELONGING TO RANI. MEASURING WITH AN EXTENT OF 189.68 SQ.MT.,	12-August-2025	Rs.6,46,360.73/- as on 12-August-2025	13-Nov-2025
7	LAN No. MHFLPROTAN000005013662 & MHFLRESTAN000005001917 , 1. Kuzhandhaiarai Arulselvaie, 2. Johnsirani Kuzhandhaiarai Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN S.NOS.125/2.4, 5, 14, 15, 16A, 16B, THE SAID PROPERTY WAS THEN LYING IN S.NO.125/4, AT THE TIME OF SALE DEED, LYING IN S.NO.125/4A1, PATTA NO.3460, SITUATED AT, PLOT NO.45, IYYANARAPPAN NAGAR, NEELAGIRI PANCHAYAT LIMIT, NEELAGIRI THERKKU THOTTAM VILLAGE, TANJAVUR TALUK, TANJAVUR DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF TANJAVUR JOINT I AND THE REGISTRATION DISTRICT OF TANJAVUR DISTRICT, BOUNDED BY:- EAST OF : WESTERN PORTION OF PLOT NO.45. WEST OF : SOUTH NORTH ROAD. NORTH OF : PLOT NO.46. SOUTH OF : EAST WEST NO.4 ROAD IN THE ABOVE LAYOUT. EAST TO WEST ON THE NORTHERN SIDE : 30 FEET. EAST TO WEST ON THE SOUTHERN SIDE : 30 FEET. NORTH TO SOUTH ON THE EASTERN SIDE : 40 FEET. NORTH TO SOUTH ON THE WESTERN SIDE : 40 FEET. MEASURING WITH AN TOTAL EXTENT OF 1200 SQ.FT.,	30-August-2025	Rs.10,85,160.24/- & Rs.14,00,791.98/- as on 30-August-2025	13-Nov-2025
8	LAN No. 11151122736 & 11151124167 1. Lakshmanan B, 2. Vijay B, 3. Balachandran G 4. Manjula B Description of Secured Asset(s) /Immovable Property (ies) PROPERTY OF BALACHANDRAN ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN NATHAN OLD R.S.NO.54/22, NEW R.S.NO.54/221-0.00.46ARES-46 SQ.MT, SITUATED AT, PALLILANE, IN THE EASTERN SIDE, THIRUVAINYARU TOWN, THIRUVAINYARU PANCHAYAT UNION, TANJAVUR TALUK, TANJAVUR DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF PUDUKOTTAI, MEASURING AN EXTENT OF 150 SQ.MT, BOUNDED BY:- EAST BY : CEMENT ROAD. WEST BY : PATH. NORTH BY : PROPERTY BELONGS TO SENGIPATTI. SOUTH BY: PROPERTY BELONGS TO PALANIVEL.	20-August-2025	Rs.7,43,373.28/- & Rs.11,00,079.28/- as on 20-August-2025	13-Nov-2025
9	LAN No. MHFLPROTRI000005018453 1. Sathivel M, 2. Menaka S Description of Secured Asset(s) /Immovable Property (ies) ALL THAT PIECE AND PARCEL OF THE LAND AND BUILDING COMPRISED IN S.NO.933/20, AS PER PATTA NO.663, SITUATED AT, THEMMAVUR VILLAGE, KULATHUR TALUK, PUDUKOTTAI DISTRICT, WITHIN THE SUB-REGISTRATION DISTRICT OF PERUNGALUR AND THE REGISTRATION DISTRICT OF PUDUKOTTAI, MEASURING AN EXTENT OF 150 SQ.MT, BOUNDED BY:- EAST BY : CEMENT ROAD. WEST BY : PATH. NORTH BY : PROPERTY BELONGS TO SENGIPATTI. SOUTH BY: PROPERTY BELONGS TO PALANIVEL.	23-August-2025	Rs.8,52,756.44/- as on 23-August-2025	13-Nov-2025

The Borrower/s / Guarantor/s in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Muthoot Housing Finance Company Limited, for an above mentioned demanded amount and further interest thereon.

Place: TAMIL NADU - I, Date: 19 November, 2025
Sd/- Authorised Officer - For Muthoot Housing Finance Company Limited



BANNARI AMMAN SPINNING MILLS LIMITED
Regd. Office : 252, Mettupalayam Road, Coimbatore – 641 043. Phone : 0422-2435555, Website : www.bannarimills.com, E-mail : shares@bannarimills.com, CIN : L17111TZ1989PLC002476

NOTICE OF POSTAL BALLOT AND REMOTE E-VOTING INFORMATION
Members are hereby given that pursuant to, the provisions of Section 110 and all other applicable provisions, if any, of the Companies Act ("the Act"), read together with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (including any statutory modification(s) or re-enactment(s) thereof, for the time being in force) ("Rules"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the "SEBI Listing Regulations"), General Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28, 2020, 39/2020 dated December 31, 2020, 10/2021 dated June 23, 2021, 20/2021 dated December 8, 2021, 3/2022 dated May 5, 2022 and 11/2022 dated December 28, 2022, 9/2023 dated 25th September, 2023 and latest being No. 9/2024 dated 19th September, 2024, issued by the Ministry of Corporate Affairs, Government of India ("MCA Circulars"), Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, and any other applicable law, rules and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof, for the time being in force), the Company has on 18.11.2025 sent the electronic copies of Notice of Postal Ballot along with Explanatory Statement to all Members of the Company, who have registered their e-mail address with the Company/ Depositories as on 14.11.2025 being the cut-off date for seeking the approval of the Members, in respect of the Special Resolution contained in the Notice of Postal Ballot dated 14.11.2025 by voting through electronic means ("remote e-voting") only.

Item No	Resolution	Type of Resolution
	Special Business	
1	Appointment of Sri R Shanmugavelayutham (DIN 01205640) as an Independent Director	Special Resolution

Pursuant to Rule 22(5) of the Rules, the Board of Directors of the Company have appointed CS R Dhanasekaran, Practicing Company Secretary (Membership Number FCS: 7070; COP: 7745) as the Scrutinizer for conducting the postal ballot (e-voting process) in a fair and transparent manner.
In accordance with the provisions of the MCA Circulars, Members can vote only through the remote e-voting process. Members whose names appear on the Register of Members/List of Beneficial Owners as on 14.11.2025 may cast their vote through e-voting only and a person who is not a Member as on the Cut-off date shall treat this Notice for information purpose only. The physical copies of the Notice, postal ballot forms and pre-paid Business Reply Envelopes are not being sent to Members for this Postal Ballot. Members are requested to provide their assent or dissent through e-voting only.
The Company has appointed MUGF Intime India Private Limited for facilitating e-voting to enable the members to cast their votes electronically (hereinafter referred to as the "Remote e-voting"). Members are requested to note that e-voting period commences on 19.11.2025 at 10.00 A.M. and ends on 18.12.2025 at 5:00 P.M. The remote e-voting module shall be disabled thereafter.
Members may please note that the Postal Ballot Notice is available on the Company's website at www.bannarimills.com, website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of MUGF Intime <https://instavote.linkintime.co.in>. Members who have not received the Postal Ballot Notice may download it from the above-mentioned websites. The result of the Postal Ballot will be declared not later than 2 (Two) working days of the conclusion of the Postal Ballot. The results of the Postal Ballot shall be posted on the Company's website viz. www.bannarimills.com and on MUGF Intime <https://instavote.linkintime.co.in> besides communicating to the BSE Limited and National Stock Exchange of India Limited where the shares of the Company are listed.
If you have any queries or issues regarding e-voting from the MUGF Intime i.e. InstaVote E-Voting System, you can write an email to enotices@linkintime.co.in or contact at Tel: 022 – 4918 6000. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to M/s. MUGF Intime India Private Limited, Surya 35, May flower Avenue, Behind Senthil Nagar, Sowripalayam Road, Coimbatore 641 028.

For BANNARI AMMAN SPINNING MILLS LIMITED
N KRISHNARAJ
Company Secretary
ACS 20472

Date : 18.11.2025
Place : Coimbatore



Business Standard



CAMPUS TALK



BS PROMOTIONS

SIMS & SEC HOLD A FULL DAY NATIONAL-LEVEL CONFERENCE ON “IMPACT OF AI IN EMPOWERING HIGHER EDUCATION IN INDIA, 2025”
Sri Sairam Institute of Management Studies (SIMS), SSEC conducted a National-Conference on "Impact of AI in Empowering Higher Education in India, 2025". The event witnessed an overwhelming academic response, with 147 research papers presented by participants from across the country, organized under multiple technical sessions.
The conference was inaugurated Dr Anbuthambi B, orator, author and trainer who engaged the audience with relatable examples ranging from traditional tools like mail merge to today's advanced AI applications. He explained the distinction between platforms such as Google and ChatGPT and highlighted how automation is gradually becoming an integral part of everyday life. He further emphasized that AI does not eliminate jobs but transforms the way people work. He also underscored the importance of digital systems like Aadhaar, which serve as strong pillars of India's digital transformation. Additionally, he explained the differences between engineering and MBA education and discussed the government's proactive initiatives in exploring AI applications.
The event began with a warm welcome address delivered by Dr K Maran, Professor & Director, SIMS. The conference proceedings were released by the Chief Guest Dr Anbuthambi, Dr J Raja, Principal SSEC, Dr A Rajendra Prasad, Dr C Rene Robbin and Dr C R Senthilnathan. The conference concluded with the Vote of Thanks by Dr V Dhayalan, Professor/MBA.


GSB CONDUCTS WORKSHOP ON “WEB & SEARCH ANALYTICS” AND SIGNS MOU

Mr Manoj Jeevagan, Chief Executive Officer, Jobbycart Technologies, Trichy, Chief Guest and Resource Person and the trainer Mr Deen engaged students through a series of practical demonstrations and interactive sessions. Students explored essential concepts including web analytics frameworks, search engine behaviour, keyword analysis, performance tracking tools, and data-driven decision-making for digital marketing. The hands-on activities helped students gain clarity on real-time analytics, industry expectations, and emerging trends in the digital ecosystem.
A significant highlight of the event was the signing of a Memorandum of Understanding (MoU) between Gnanam School of Business and Jobbycart Technologies. This strategic partnership aims to facilitate student internships and live digital projects, support skill development in data analytics and technology applications, encourage industry-academia collaboration through workshops, expert talks, and knowledge-sharing forums and strengthen career-oriented training and employability enhancement initiatives. The MoU reinforces GSB's commitment to creating impactful learning bridges between the corporate world and academia.
GSB continues to uphold its mission of offering value-driven, contemporary, and industry-aligned learning experiences for its students.
Mr Jones, II MBA student welcomed the gathering. Dr Moovendhan, Academic Dean felicitated the gathering. Ms. Thamayanthi Viswaja, II MBA student delivered the vote of thanks. Dr S Kanimozhi, Associate Professor, organised the event.
Campus Reporter - B. Balasaravanan



AXIS FINANCE LIMITED

APPENDIX-IV
[See Rule –8(1)]
POSSESSION NOTICE
(For immovable property)
[As per Appendix IV read with rule 8(1) of the Security Interest (Enforcement) Rules, 2002]

Whereas, The undersigned being the Authorized Officer of the **Axis Finance Limited (AFL)**, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of Powers conferred under Section 13 (12) read with the Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a **demand notice** dated **08th August 2025** calling upon the Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) **ARISTOTLE PRINTERS (Borrower), VINITH RAJAMOORTHY (Co-Borrower I cum Mortgageor) and VALARMATHI J (Co-Borrower II)** and having addresses at No 24/53 Sandhanabajanai Kovil Street V Marudur Villupuram Tamil Nadu 605602; and also at Shop No. 51, Old Bus Stand Villupuram Municipal Building Villupuram Tamil Nadu 605602 who have mortgaged the property more particularly described hereunder to repay the amount mentioned in the notice being **INR 22,42,948/- (Rupees Twenty Two Lakh Forty Two Thousand Nine hundred and forty eight Only)** due as on **05th July 2025** with further interest at the contractual rate thereon till the date of payment within 60 days from the date of receipt of the said notice.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) having failed to repay the amount, notice is hereby given to the Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) and the public in general that the undersigned has taken **Symbolic Possession** of the property described herein below in exercise of powers conferred on him/her under Section 13(4) of the said Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002 on the **13th day of November** of the year 2025.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Axis Finance Limited for an amount of **INR 22,42,948/- (Rupees Twenty Two Lakh Forty Two Thousand Nine hundred and forty eight Only)** due as on **05th July 2025** and further interest thereon at the contractual rates together with costs, charges, etc. of Axis Finance Ltd until the full payment or realization in full.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) attention is invited to provisions of sub section (8) & sub section (13) of section 13 of the said Act, in respect of time available, to redeem the secured assets.
DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY
All that piece and parcel of Open Residential Plot situated in Villupuram District, Villupuram Registration District, Villupuram Taluk, Villupuram Joint Sub Registrar Office, Panampattu Village, Marudham Garden, Common in Sy no 19/2D & 21/1E sub divided as Sy nos 19/2D1A & 21/1E1A1. **ITEM No 1 (Covered under Registered Sale Deed Vide Doc no 6668/2023)**, Western Portion of Plot no 26, East to West both sides 23 ft, North to South 60 ft. Totally having area of 1380 sq ft and **bounded by:** East- Eastern Portion of Plot no 26 of Anbarasan, West- 20 feet North South Layout Road, North- 20 feet East West Layout Road, South- Plot no 27 of Victor Vijaykumar. **ITEM No 2 (Covered under Registered Sale Deed Vide Doc no 6669/2023)**, Eastern Portion of Plot no 26, East to West both sides 23 ft, North to South 60 ft. Totally having area of 1380 sq ft and **bounded by:** East- Plot no 25, West- Western Portion of Plot no 26 of Kurnaran, North- 20 feet East West Layout Road, South- Plot no 27 of Victor Vijaykumar. **Totalling both items having an area of 1380 sq ft + 1380 sq ft = Rs.2760 sq ft.**

Date: 13-11-2025
Place: Villupuram

Sd/- Authorised Officer,
Axis Finance Limited



AXIS FINANCE LIMITED

APPENDIX-IV
[See Rule –8(1)]
POSSESSION NOTICE
(For immovable property)
[As per Appendix IV read with rule 8(1) of the Security Interest (Enforcement) Rules, 2002]

Whereas, The undersigned being the Authorized Officer of the **Axis Finance Limited (AFL)**, under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of Powers conferred under Section 13 (12) read with the Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a **demand notice** dated **30th July 2025** calling upon the Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) **KUTTICAD SUBHASH (Borrower cum Mortgageor), DIVYAKODAKAT (Co-Borrower I)** and having addresses at G-1 Block A, Plot no 16, Akshyam Flats, Sammandam Nagar, 1st Street, Valasaravakkam, Thiruvallur, Tamilnadu 600087 who have mortgaged the property more particularly described hereunder to repay the amount mentioned in the notice being **INR 87,23,014/- (Rupees Eighty Seven Lakh Twenty Three Thousand and Fourteen Only)** due as on **05th July 2025** with further interest at the contractual rate thereon till the date of payment within 60 days from the date of receipt of the said notice.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) having failed to repay the amount, notice is hereby given to the Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) and the public in general that the undersigned has taken **Symbolic Possession** of the property described herein below in exercise of powers conferred on him/her under Section 13(4) of the said Act read with Rule 8 of the Security Interest (Enforcement) Rules, 2002 on the **13th day of November** of the year 2025.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Axis Finance Limited for an amount of **INR 87,23,014/- (Rupees Eighty Seven Lakh Twenty Three Thousand and Fourteen Only)** due as on **05th July 2025** and further interest thereon at the contractual rates together with costs, charges, etc. of Axis Finance Ltd until the full payment or realization in full.
The Borrower(s) / Guarantor(s) / Mortgageor(s) attention is invited to provisions of sub section (8) & sub section (13) of section 13 of the said Act, in respect of time available, to redeem the secured assets.
DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY
All that piece and parcel of Flat bearing no G-1, Ground Floor, A-Block, admeasuring 1055 sq ft including common area with one car parking space and amenities together with the undivided share of land measuring 459 sq ft, out of Plot no 16, 1st Street, Sambandham Nagar, Alwarthirunagar, Valasaravakkam, Chennai 6000087 of Valasaravakkam Village, Maduravai Taluk, Thiruvallur District, comprised in Sy no 2(part) as per Patta No Sy no 113/128 & 2/7 measuring 2400 sq ft and the land and **bounded by**



ஒகூர் என்ஜிஜிஒஎஸ் காலனியில் சிறுவர் பூங்கா திறப்பு

ஒசூர், நவ. 19- ஒசூரில் பாகலூரர் சாலைமீயில் உள்ள என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் 87 சென்ட் நிலம் சிறுவர் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 20 அண்டுகளாக பூங்கா அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் பெதுமக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பூங்கா அமைத்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து கொடுக்க தனியார் நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியது. அதன்படி 13 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கிச் செல்வ நுகர்ப்பாதை, அமர்ந்த வாகிவெடுக்க இடக்கைகள், சிறுவர்கள் விளையாட உகரணங்கள், புல்வெளி, மீன்களின் வசதி, கூழிணை மற்றும் 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கூடிய குறுங்காடு ஆகிய வசதிகளை தனியார் நிறுவனம் செய்து கொடுத்தது. பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் விழா மேயர் சத்யா தலைமையில் நடந்தது. மேயர் சத்யா பூங்காவை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாநகராட்சி மண்டல தலைவர் ரவி, என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனிய் மக்கள் நலச்சங்க தலைவர் நீலகண்டி பிள்ளை, செயலாளர் செல்வம், தனியார் நிறுவன நிர்வாக செய்க்கூரர் பாலசுத் திருஞ்ணா ஆறுமுகம், செயலாளர் சிவானந்தா கே ஹெட்டீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடவடிக்கைகளிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்தார்.

விமாநகரத்தின் போது 2,593 பேருக்கு ரூ.20.08 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரூ.3.55 கோடி மதிப்பில் 6 வேளாண் சேவை கட்டிடங்கள், 4 புதிய அலுவலக கட்டிடங்கள், 4 அலுவலக மேம்படுத்தும் பணிகள் திறந்து வைக்கப்பட்டன. சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுராசிவம், துணை மேயர் மா.சாரதா தேவி, சேகோசர்வ் மேலாண் இயக்குநர் ஆர்.கீர்த்தி பிரதீபாஷினி, ஆவின் பொது மேலாளர் குமரேசன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் குழந்தைவேலு, இணைப்பதிவாளர் ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம், நவ. 19- பணிகள் ஆணைக்குழு
நாமக்கல் மாவட்டம் தலைவர், குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு உரிமையியல் நீதிமன்ற
மாதிரி பெண்கள் நீதிபதி நவீனா, பேனல்
மேல்நிலைப்பள்ளியில் லாரர் சரண்யா, பள்ளி
குமாரபாளையம் மாணவ மாணவியர்களுக்கு
வட்ட சட்ட பணிகள் போக்லோ சட்டம்,
ஆணைக்குழு சார்பாக புகையிலை, மது, சாலை
சட்ட விழிப்புணர்வு முகாம் விதிகள், அவைசெயிசால்
நடைபெற்றது. அரசு ஏற்படும் தீமைகள், சூழ்நிலை
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமண தடுப்பு சட்டம்,
ஆடலரசு தலைமை வகிக்க, அத்தந்தை தண்டனைகள்
பெண்கள் மேல்நிலைப் சிறுவர் சீர்திருத்த சாலை
பள்ளி தலைமை ஆசிரியை குறித்து விரிவாக விளக்கி
காந்தரூபி முன்னிலை கூறி, சட்ட விழிப்புணர்வு
வகித்தார். சட்டத் துண்ட றிக்கை
தன்னார்வலர் வேல்முருகன் வழங்கினார்கள். நிதி
வரவேற்றார். மேல்நிலை மாணவிகள் 300
நாமக்கல்மாவட்டச் சட்டப் பேரூம், மாணவர்கள் 100
பணிகள் ஆணைக்குழு பேரூம் கலந்து கொண்டு
செயலர், மாவட்ட பயன்பெற்றனர். முடிவில்
நீதிபதி வேலுமயில் விடயல் பிரகாஷ் நன்றி
குமாரபாளையம் சட்டக் கூறினார்.

குமாரபாளையம், நவ. 19- பணிகள் ஆணைக்குழு
நாமக்கல் மாவட்டம் தலைவர், குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு உரிமையியல் நீதிமன்ற
மாதிரி பெண்கள் நீதிபதி நவீனா, பேனல்
மேல்நிலைப்பள்ளியில் லாரர் சரண்யா, பள்ளி
குமாரபாளையம் மாணவ மாணவியர்களுக்கு
வட்ட சட்ட பணிகள் போக்லோ சட்டம்,
ஆணைக்குழு சார்பாக புகையிலை, மது, சாலை
சட்ட விழிப்புணர்வு முகாம் விதிகள், அவைசெயிசால்
நடைபெற்றது. அரசு ஏற்படும் தீமைகள், சூழ்நிலை
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமண தடுப்பு சட்டம்,
ஆடலரசு தலைமை வகிக்க, அத்தந்தை தண்டனைகள்
பெண்கள் மேல்நிலைப் சிறுவர் சீர்திருத்த சாலை
பள்ளி தலைமை ஆசிரியை குறித்து விரிவாக விளக்கி
காந்தரூபி முன்னிலை கூறி, சட்ட விழிப்புணர்வு
வகித்தார். சட்டத் துண்ட றிக்கை
தன்னார்வலர் வேல்முருகன் வழங்கினார்கள்.
வரவேற்றார். மேல்நிலை மாணவிகள் 300
நாமக்கல்மாவட்டச் சட்ட பேரூம், மாணவர்கள் 100
பணிகள் ஆணைக்குழு பேரூம் கலந்து கொண்டு
செயலர், மாவட்ட பயன்பெற்றனர். முடிவில்
நீதிபதி வேலுமயில் விடயல் பிரகாஷ் நன்றி
குமாரபாளையம் சட்ட கூறினார்.

நி அம்மன் ஸ்பின்னரிஸ் மில்ஸ் லிமிடெட்
 : 252, மேட்டுப்பாளையம் ரோடு, கோமழத்தூர் - 641 043.
 2-2435555, இணையதளம் : www.bannarimills.com,
 இ-மேயில் : shares@bannarimills.com
 CIN : L17111TZ1989PLC002476

நி தொண்டு ஸ்பின்னரிஸ் மில்ஸ் லிமிடெட்
 : 252, மேட்டுப்பாளையம் ரோடு, கோமழத்தூர் - 641 043.
 2-2435555, இணையதளம் : www.bannarimills.com,
 இ-மேயில் : shares@bannarimills.com
 CIN : L17111TZ1989PLC002476

மாவட்ட
செட்ட
பள்ளிகள்,
பாடாட்டு
ட்டன்.
டிகனில்
பள்ளி
ருதுகள்

நீலகிரி
மத்திய
வினைப்
புத்தக
மைச்சர்

ஆ.ராசா
அரசு
த்திரன்,
ஆர்.
லுவலர்
ங்களை
பொது
மாவட்ட
தேவி
சங்க
நீலகிரி
வங்கி
தலை
த்துறை
யக்குநர்
திவாளர்
வசேட்,
திவாளர்
திவாளர்
மாவட்ட
புத்தக
துணை
கல்மன்ற
தலைவர்
கலந்து

விதிகளைச் செய்து. 22(5)ன்
நிறுவனச் செயலாளர் (உறுப்பினர்) என்
துமான ஒளிவு மறைப்பை முறைப்பிற்
வெட்டுநிறுவனங்கள் அமைச்சு MCA
இ-வேபாய்ஸ் முறைப்பில் மட்டுமே வ
வெள்கிள்கிமுறை 14.11.2025 அன்று பத்
னையோடு ஒரு நாள் நிறைப்பிட்டு
ரிமபடி நல்கலம், அஞ்சல் வாக்குப்ப
இயைபு (என்வாப்)ஐ) ஆகியவை இந்தத்
தள்ளுது ஆதாரமையப் பதிப்பினைப்ப
நிறுவனத் துறை உறுப்பினர்களை வாக்
எனப்படு) MUGF இன்மை இந்தியா
புத்தகிள்கிமுறை 19.11.2025 காலை 10.00
என்பதை அறிவுபடும். அங்குபினர்களை
வாக்ஞ்செய்க வாக்ஞ்செய்க அறிவிப்பை
வாக்ஞ்செய்க அறிவிப்பு முறைய பங்
இணையதளமான www.nseindia.com
ஆகியவற்றில் கிடைக்கப்பெறும் என்
மேற்பற்றிப் பிணைப்புகளாகிக்கு
வாக்ஞ்செய்க முறைப்பிற் இணைத் திணைத்
அதவது www.bannanmills.com மற்
வெள்கிப்பெறும். அதை நிறுவனத்தின்
பங்குச்சந்தை நிறுவனம் ஆகியவற்றை
MUGF இன்மை அதவது Investo
ரத்திணைத் துணைக்கு இணைப்பில், தாங்கல்
தொ.பேசி.எண்.022-49186000-ல் தொ
MUGF இன்மை இந்தியா பிணையோ
ரோடு, கோயம்புத்தூர் - 641 028 என்ற

தேதி : 18.11.2025
இடம் : கோயம்புத்தூர்

[illegible][illegible]